



**வடமாகாணக் கல்வித் தினைக்களத்தின் அனுசரணையுடன்
தொண்டமானாறு வெளிக்கள் நிலையம் நடாத்தும்**

Field Work Centre

**தவணைப் பர்டிசே, நவம்பர் - 2017
Term Examination, November - 2017**

தரம் :- 12 (2019)

உயிர்முறைமைகள் தொழினுட்பவியல்

புள்ளித்திட்டம்

பகுதி I

விடைகள்

- | | | | | |
|------|-------|-------|-------|-------|
| 1) 4 | 6) 3 | 11) 4 | 16) 2 | 21) 3 |
| 2) 5 | 7) 3 | 12) 2 | 17) 1 | 22) 2 |
| 3) 2 | 8) 4 | 13) 4 | 18) 2 | 23) 3 |
| 4) 3 | 9) 5 | 14) 2 | 19) 2 | 24) 3 |
| 5) 5 | 10) 3 | 15) 4 | 20) 5 | 25) 3 |

❖ அமைப்புக் கட்டுரை – விடைகள்

01.

A)

- i. பருவக்காற்றுக்கள் மேற்காவுகைச் செயன்முறை வானிலைத் தொகுதிகள்
- ii. மண்ணரிப்பு ஏற்படல் பயிர்களிற்கு பொறிமுறைப்பாதிப்பு ஏற்படல்
- iii. புவியியல் அமைவிடம் குத்துயரம் தாவரக் குடித்தொகை
- iv. வித்து முனைத்தலுக்கு உதவுதல் தாவர ஒளித்தொகுப்பு சுவாசச் செயன்முறை
- v. நீலநிற ஒளி, சிவப்புநிற ஒளி

B)

- i. விவசாய நடவடிக்கைகளை இலகுபடுத்த தேவையான வானிலைத் தரவுகளை பெறுவதற்காக தாபிக்கப்படும் நிலையம்.
- ii. தெரிவு செய்யப்படும் நிலம் அப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியதாக இருத்தல். அருகே நீர்நிலைகள் இருத்தலாகாது அருகே உயரமான மரங்கள், கட்டடங்கள் இருத்தலாகாது.
- iii. A - அனிலமானி
B - குரிய ஒளிர்வுமானி
C - ஸ்ரீவெங்கன் திரை

iv. உபகரணங்களை மழை, சூரிய ஒளி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க.

v. 1Cm

C)

- i. மண் கணிப்பொருட்கள், மண் சேதனப் பொருட்கள், மண்ணீர், மண்வளி, மண் நுண்ணங்கி என்பவற்றைக் கொண்டதும் புவியின் மேற்பரப்பில் அமைந்து காணப்படுவதும் தாவர வளர்ச்சிக்கு ஏற்ற ஊடகம் மண் ஆகும்.
- ii. தாய்ப்பாறைப்பொருள், காலம், காலநிலை, உயிரியற்காரணிகள், தரைத்தோற்றும்
- iii. மண்தின்மப் பதார்த்தம், மண்வளி, மண்நீர், மண் அங்கிகள்
- iv. மண்ணின் ஈரவிப்பு, மண்ணின் நுண்ணங்கி அடக்கம், மண்ணின் வெப்பநிலை
- v. புவியீர்ப்பு நீர், மயிர்த்துளை கவர்ச்சி நீர், பருகுநீர்

D)

- i. சகல கட்டிட பொறியியல் நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் சம உயரக்கோட்டுப்படம் தயாரித்தல்.
நிலத்தின் பரப்பளவை துணிதல்
- ii. கவடுவைத்தல், ஓடோமானி, அளக்கும் சில்லு, தூரமானி, அளக்கும் நாடா
- iii. கடல் மட்டத்திலிருந்து / வேறு யாதேனும் நியமமான மட்டத்திலிருந்து ஏற்றும் அறியப்பட்ட புள்ளியே பீடக்குறி எனப்படும்.
- iv. துரிதமானது
களத்தில் குறிப்புக்களைப் பதிவு செய்வது அவசியமன்று
படம் செம்மையானதா என்பதை களத்தில் வைத்தே சோதித்து கொள்ளலாம்.
- v. ஆரை முறை, மீள்வெட்டுமுறை (Resection Method) முக்கோணமுறை (Triangulation Intersection) நார்த்தும் அளவை முறை.

(25X4=100 புள்ளிகள்)

02.

A)

- i. மண்ணில் அடங்கியுள்ள மணல், அடையல், களித்துணிக்கைகளின் சார்ப்பு விகிதமே மண் இழையமைப்பு எனப்படும்.
- ii. வடிவம், வகுப்பு, தரம்
- iii. மண்ணுடன்சேதனப் பச்சைகளை சேர்த்தல்
நீரவடிப்பு நிலமை மேம்படல்
மட்காப்பு முறைகளை மேற்கொள்ளல்.
- iv. உண்மை அடர்த்தி = $\frac{\text{திண்மக் கூறுகளின் திணிவு}}{\text{திண்மக் கூறுகளின் கனவளவு}}$
- v. மண்ணின் மொத்தக் கனவளவுக்கும் நுளைவெளிகளின் கனவளவுக்கும் இடையிலான விகிதத்தின் சதவீதமே மண்நுண்டுகளைத்தன்மை எனப்படும்.

B)

- i. பின்னவு விசையும் ஓட்டற்பண்புவிசையும், மேற்பரப்பிழவிசை, நீரின் முனைவு தன்மை.
- ii. வடிகால் அமைத்தல்
கிணறு அமைத்தல்
நீர் ஊடுவடிதலை அதிகரிப்பதற்கான உத்திகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
- iii. மழைவீழ்ச்சியின் அளவும் செறிவும், நிலத்தின் சாய்வு, தாவரமுடுபடை, மண்ணின் தன்மை, மனித செயற்பாடுகள்.
- iv. முறையற்ற நிலப்பயன்பாடு, ஒழுங்கற்ற பயிர்ச்செய்கை முறை, முறையற்ற நீர் முகாமைத்துவம்
- v. சமவியரக்கோட்டு முறையில் வாய்க்கால்கள் அமைத்தல், படிமுறைப் பயிர்ச்செய்கை, கற்கட்டுக்களை அமைத்தல்.

C)

- i. முன்று நேரான எல்லைக் கோடுகளை வரைந்து தூரத்தை அளந்து கணித்தலாகும்.
- ii. சாய்வான இடங்களில் அளத்தல் சிரமமானது
தடைகள் காணப்படின் சங்கிலியை இருதல் சிரமமானது.
- iii. a) _____ b)
- c) X d)
- iv. சமவியரக்கோடுகள் கீறுதல், வடிகால் அமைப்பை திட்டமிடல்
- v. உபகரணத்தில் ஏற்படும் வழு, மட்டக்கோல் அசைவதால் ஏற்படும் வழு, அவதானிப்பின் போது ஏற்படும் வழு, இயற்கை காரணிகளால் ஏற்படும் தடைகள்.

D)

- i. தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க அளவு நீரை வருடம் முழுவதிலுமோ வருடத்தின் யாதேனும் காலப்பகுதியிலோ பெறத்தக்க நீர் மூலங்களே நீர் முதல்கள் எனப்படும்.
- ii. குளம், விவசாயக்கிணறு, ஆட்சியன் கிணறு, அணைக்கட்டு
- iii. ஊடுபுகவிடாத் தன்மையுடைய பாறைப் பாடைகளிரண்டுக்கு இடையே அமைந்துள்ளது.
- iv. பயிருக்கு தேவைப்படும் காலங்களில் நீரைப் பெறக்கூடியதாக இருத்தல் பயிர்செய் நிலத்துக்கும் நீர்முதலுக்கும் இடையிலான தூரம் நீர் தரமுடையதாகவும் பிறபொருள்களை கொண்டிராததாகவும் இருத்தல்.
- v. 7.6m – 9.15m

(25X4=100 புள்ளிகள்)

பகுதி B கட்டுரை வினாக்களிற்கான விடைகள்

01.

1)

- காணியின் எல்லைகள் / ஏனைய விவரங்கள் ஆகியவற்றை நன்கு அவதானிக்கக் கூடிய இடத்தில் தளபீட்டத்தை அதன் முக்காலியின் மீது வத்தல்.
- வரைதல் தாளை தள மேசையில் ஒட்டி நீர்மட்டத்தினை பயன்படுத்தி மேசையின் மட்டத்தை செப்பஞ் செய்தல்.
- திசைகாட்டியை பயன்படுத்தி வரைதாளின் வலப்பக்கத்தில் திசையை குறித்துக் கொள்ளல்.
- இதற்கென திசைகாட்டியின் ஓரத்தை வரைதல் தாளின் ஓரத்துக்கு சமாந்தரமாக வைத்து வடக்குத்திசை தாளின் மேல் திசையில் இருக்குமாறு மேசையை சுழற்றுதல்.
- மேசை பொருத்தப்பட்ட இடத்தில் தாளில் குண்டுசியினைப் பொருத்திக் குறித்துக் கொள்ளல்.
- இந்தப் புள்ளியை P என ஆங்கில சிற்றெழுத்தின் மூலம் குறித்தல்.
- வரைதல் நாளின் P எனக் குறிக்கப்பட்ட புள்ளி நிலத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் புள்ளியை U கலை மற்றும் தூக்குக்குண்டு ஆகியவற்றின் உதவியுடன் அறிதல்.
- காணியின் மூலைகளில் வரைபாட்டுக் கோல்களை பிடித்து Alidade இன் நீண்ட துளையினுடாக அவதானித்து அதன் நிலைக்குத்துக் கோட்டுடன் வரைபாட்டுக் கோல்கள் ஒரே நேர்கோட்டில் அமையும் போது கோடுகளை வரைதல் அளவுநாடாவின் உதவியுடன் புள்ளி P யிலிருந்து அவ்வப்புள்ளிகளுக்கான தூரத்தை அளந்து உரிய அளவிடையில் வரைபடத்தைக் குறித்து உரிய புள்ளிகளை இணைத்தல்.
- காணியின் பெயர், அளவிடை, அளவீட்டை மேற்கொண்டவரின் பெயர் ஆகியவற்றை இட்டு வரைதலைப் பூரணப்படுத்தல்.

(10X5=50 புள்ளிகள்)

2) வானிலை – வரைவிலக்கணம்

அனுகூலம்

பிரதிகூலம்

மழைவீழ்ச்சி

- தாவரங்கள் வளர்வதற்குத் தேவையான நீர் கிடைக்கிறது
- ஓளித்தொகுப்பு குறைதல்
- தாவரங்கள் சரிந்து விழுதல்
- பூக்களும் மகரந்த மணிகளும் உதிர்தல்
- கால்கள், பழங்கள் அழுகுதல்
- வெள்ளம் காரணமாக பயிர் அழிதல்

ஒளி

- ஓளித்தொகுப்பு அதிகரிக்கும்
- நிறப்பொருள் தொகுப்பு
- ஆவியிரப்பு அதிகரிக்கும்ஸை

காற்று

- மகரந்தச் சேர்க்கைக்கு
- தானியங்களில் உள்ள கழிவு அகற்ற
- ஆவியாதல் ஆவியிரப்பு அதிகரித்தல்
- பயிர்கள் மட்டத்தில் விழுதல்
- ஓளித்தொகுப்பு பகுதிகள் சேதமடையும்
- பீடைகள் பரவுதல்

வெப்பநிலை

- வித்து முளைத்தலுக்கு
- ஓளித்தொகுப்பிற்கு
- நிறப்பொருள் தொகுப்பு
- வரட்சி ஏற்பட்டு தாவரம் இறக்கும்

(50 புள்ளிகள்)

- 3) மண்ணீர் - வரைவிலக்கணம்
- இழையமைப்பு
 - மண் அமைப்பு
 - ஆழம்
 - தரைத்தோற்றும்
 - தாவரக்குடித்தொகை
 - சேதனப் பொருள் அடக்கம்

(2 புள்ளிகள்)

பெயரிடம் $6 \times 4 = 24$
விளக்கம் $6 \times 4 = 24$

02.

- 1) கவடுகைவத்தல் முறை
தூரமானி முறை
அளவு நாடா முறை
அளக்கும் சில்லு முறை
இலத்திரனியல் முறையில் தூரம் அளவிடல்

பெயரிடம் $5 \times 5 = 25$
விளக்கம் $5 \times 5 = 25$

- 2) முறைமையற்ற மண் பயன்பாடு காரணமாக மண்ணின் தரம் குறைவடைவதே மண் தரம் குன்றுதல் எனப்படும்.
- மண்ணீரிப்பு
 - மண் இறுகுதல்
 - முறையற்ற வடிகாலமைப்பு
 - சேதனப்பொருள் குறைவடைதல்
 - உவர்தன்மை
 - அமிலத்தன்மை
 - மண் மாசடைதல்
 - மண் ஈரவிப்பு குறைவடைதல்
 - நச்சத்தன்மையுள்ள சேர்வைகள் சேர்தல்.

பெயரிடம் $5 \times 4 = 20$
விளக்கம் $5 \times 5 = 25$

- 3) வித்துமுளைத்தல்,
ஒளித்தொகுப்பு
ஆவியுயிரிப்பு
சுவாசம்
தண்டு துண்டங்களில் வேர்கொள்ளச் செய்தல்
விளைச்சலை உலர்த்துதல்
அதிக, குறைந்த வெப்பநிலைகளில் விளங்குகளில் விளைச்சல் குறைவடைதல்
உயர் வெப்பநிலையால் அங்கிகள் அழிவடைதல்

(50 புள்ளிகள்)

03.

- 1) மண் இழையமைப்பு – வரைவிலக்கணம்
- பொருத்தமான பயிர்த்தெரிவுக்கு
 - நிலம் பண்படுத்தல் உபகரணத் தெரிவு
 - பொருத்தமான நீர்ப்பாசன முறையை திட்டமிடல்
 - நீர்ப்பாசன இடைவெளியைத் தீர்மானித்தல்

- நிலத்துக்குப் பொருத்தமான பாத்திவகையை தீர்மானித்தல்
- பசளைவகை, இடப்படும் சந்தர்ப்பத்தை தீர்மானித்தல்
- மட்காப்பு முறைகளை தீர்மானித்தல்
- மண்ணினுள் நீரின் ஊட்டுவல், நீரவடிப்பு தொடர்பான விளக்கத்தைப் பெற
- மண் அடர்த்தியில் ஏற்படும் பாதிப்பு
- மண் நூண்டுளைத்தன்மை தொடர்பான விளக்கத்தைப்பெறல்.

(8X5=40 புள்ளிகள்)

2) மட்டங்காணல் - வரைவிலக்கணம்

- சமவுயரக் கோடு கீறல்
- வடிகால் அமைப்பை திட்டமிடல்
- நீர்ப்பாசன வாய்க்கால்களை அமைத்தல்
- வீதிகள் அமைத்தல்

பெயரிடம் 4X5=20

விளக்கம் 4X5=20

3) ஆட்சியன் நீர்க்களஞ்சியம் - வரைவிலக்கணம்

(10 புள்ளி)

ஆட்சியன் நீர்க்களஞ்சியம் - படம்

(10 புள்ளி)

- ஊடு புகவிடா பாறைப்படைகளுக்கு இடையே நீர் செல்வதற்கான காரணம் நீர்க்களஞ்சியத்தின் வாய் மலைப்பாறைகளின் நீர்தாங்கு பகுதிகளில் காணப்படுவது.
- ஆட்சியன் நீர்க்களஞ்சியம் வரை தோண்டப்படும் கிணறு ஆட்சியன் கிணறு.
- திறந்த கிணறாகவோ குழாய்க்கிணறாகவோ அமைக்கலாம்.
- அதிக ஆழத்தில் தேங்கியுள்ள நீர் என்பதால் தொடர்ச்சியாக நீரைப் பெறலாம்.
- ஆட்சியன் கிணற்றிலிருந்து பெறும்நீரை கால்வாய் வழியே பயிர்செய் நிலத்துக்கு அனுப்பலாம்.
- சிலவற்றில் இருந்து வெதுவெதுப்பான நீரும் சிலதில் இருந்து உப்புக்கரைந்த நீரும் கிடைக்கும்.

(6X5=30புள்ளிகள்)